

## தமிழ்நாடு அரசு

### வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

பிரிவு : TNPSC Group-II முதன்மை தேர்வு

பாடம் : சமூகப் - பொருளாதார பிரச்சனைகள் இந்தியா மற்றும் தமிழ்நாடு

பகுதி : சமூகத்தில் வன்முறையின் தாக்கம் - மதம் சார்ந்த வன்முறை, பயங்கரவாதம் & வகுப்புவாத வன்முறை.


#### காப்புரிமை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-II முதன்மை தேர்வுகளுக்கான காணொலி காட்சி பதிவுகள், ஒலிப்பதிவு பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மென்பாடக்குறிப்புகள் ஆகியவை போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மென்பொருள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மென்பாடக் குறிப்புகளுக்கான காப்புரிமை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

எந்த ஒரு தனி நபரோ அல்லது தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையமோ இம்மென்பாடக் குறிப்புகளை எந்த வகையிலும் மறுபிரதி எடுக்கவோ, மறு ஆக்கம் செய்திடவோ, விற்பனை செய்யும் முயற்சியிலோ ஈடுபடுதல் கூடாது. மீறினால், இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா சேவையாகும்.

ஆணையர்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை



## சமூகத்தில் வன்முறையின் தாக்கம் – மதம் சார்ந்த வன்முறை, பயங்கரவாதம் & வகுப்புவாத வன்முறை

### வன்முறை

- வன்முறை வெவ்வேறு மத நம்பிக்கைகள் அல்லது இனத் தோற்றம் கொண்ட சமூகங்களுக்கிடையில் மோதல்கள், கலவரங்கள் மற்றும் பிற வன்முறை வடிவங்களை உள்ளடக்கியது.
- வன்முறையில் ஈடுபடும் தரப்புகள் அந்தந்த குழுக்களுக்கு ஒற்றுமையை உணர்கின்றன மற்றும் பாதிக்கப்படுவோர் குழு உறுப்பினர்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- குடும்ப வன்முறை, அரசியல் வன்முறை, வகுப்புவாத வன்முறை, பயங்கரவாத வன்முறை, மத வன்முறை, இன-தேசிய வன்முறை, இடதுசாரி வன்முறை, போதைப்பொருள் வன்முறை வன்முறையின் ஒரு வடிவமாகும்.

### தேசத்தின் வளர்ச்சியில் வன்முறையின் தாக்கம்

#### 1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை:

- வன்முறை, சட்டம் மற்றும் ஒழுங்கின் தொடர்ச்சியான சிக்கலை உருவாக்குகிறது. இது தொழில்களை நாட்டிலிருந்து விலக்குகிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். மற்ற நிலையான நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த தரவரிசை ஒரு நாட்டை போட்டியற்றதாக ஆக்குகிறது.

#### 2. அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்குதல்:

- வன்முறைகள் சமூகத்தில் சமநிலையற்ற, அமைதியற்ற நிலையை உருவாக்குகிறது. இது பேரிடங்கரமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

### 3. அரசியலமைப்பு மதிப்புகளின் இழப்பு:

- மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பு மதிப்புகளை வகுப்புவாத வன்முறை குறைக்கிறது.

### 4. மனித உரிமை மீறல்

- வன்முறையின் போது, அப்பாவி சாதாரண மக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இது மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கிறது.

### 5. சமூக அதிருப்தி

- இது நீண்ட காலத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பன்மைத்துவ சமூகமாக, நாட்டின் நற்பெயரை உலகின் முன் கெடுக்கிறது. தேசத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையை ஏற்படுத்துகிறது.

### 6. குடும்ப வன்முறை

- வன்கொடுமை செய்யப்படும் வீடுகளில் இருந்து வரும் பெண்கள் குறைந்த மணிநேரம் வேலை செய்வர் மற்றும் அவர்கள் வேலை செய்யும் போது குறைவான உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருப்பர். இது வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், பெண்களின் திறன் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதைக் குறைக்கும்.

### 7. அரசியல் வன்முறை

- அரசியல் வன்முறையில் மூன்று நிலைகள் (கலவரங்கள், சதிகள் மற்றும் உள்நாட்டுப் போர்) உள்ளன. அவற்றில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறை மற்றும் குறிப்பாக உள்நாட்டுப் போர், நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியைக் கணிசமாகக் குறைக்கிறது.

### 8. பொருளாதார இழப்பு

- வன்முறையால் உயிர் மற்றும் பொதுச் சொத்து இழப்பு ஏற்படுகிறது. இது கொள்ளையடித்தல் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மட்டுமே வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது.
- GDP வளர்ச்சி விகிதத்தில் குறைவு: வன்முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை (GDP) வெகுவாகக் குறைக்கிறது.
- கடன் மதிப்பீட்டில் குறைவு: வன்முறை, நாடுகளின் கடன் மதிப்பீட்டை பாதிக்கிறது. இது நாட்டை மிகவும் நிலையற்றதாக ஆக்குகிறது. இதனால் அதிக கடன் செலவு ஏற்படுகிறது.
- பொருளாதார வளர்ச்சியில் கவனம் இல்லாமை: நாடு அடிக்கடி வன்முறைக் கட்டத்தில் சென்று கொண்டிருந்தால், பொருளாதார வளர்ச்சியில் அரசால் கவனம் செலுத்த முடியாது.

- அந்நிய செலாவணி சந்தையில் ஏற்ற இறக்கம்: வன்முறை, மூலதனச் சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் இறுதியில் வெளிநாட்டு மூலதனம் வெளியேறும் சூழலை ஏற்படுத்தும். நிறுவனங்கள் தங்கள் வணிகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியாக இல்லாததால் இது FDIயை பாதிக்கிறது.
- நாடுகளின் நற்பெயரைக் குறைத்தல்: வன்முறையானது வெளிநாட்டில் தேசத்தின் மதிப்பைக் கெடுக்கிறது. இது வணிகத்தில் நட்பற்ற மற்றும் நிலையற்ற நிலையை உருவாக்குகிறது. உதாரணம் பாகிஸ்தான், பல ஆப்பிரிக்க நாடுகள்.

## இந்தியாவில் பயங்கரவாதம்

- நமது நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலகளாவிய பயங்கரவாத குறியீடு, 2020 பட்டியலில் இந்தியா உலகளவில் 8வது இடத்தைப் பிடித்தது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
  1. பயங்கரவாதம் என்பது ஒரு திட்டமிட்ட மிரட்டல் வடிவம்.
  2. ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானம் 1566 (2004) இன் படி, 'பயங்கரவாதம்' என்பது, மரணம் அல்லது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், பணயக்கைதிகளை பிடித்து வைத்தல், பொது மக்கள் அல்லது குறிப்பிட்ட நபர்களின் குழுவில், பயங்கரவாத நிலையைத் தூண்டும் எண்ணத்துடன் மக்களை அச்சுறுத்துவது அல்லது ஒரு அரசாங்கத்தை அல்லது சர்வதேச அமைப்பை ஒரு செயலை செய்யும்படி வற்புறுத்துவது அல்லது எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கச் செய்வது ஆகிய பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்களை உள்ளடக்கியது ஆகும்.

## பயங்கரவாதத்திற்கு காரணமான காரணிகள்

### 1. சமூக-பொருளாதார காரணிகள்:

- நிலமற்ற தொழிலாளர்களைச் சுரண்டுதல், வேலையின்மை, வறுமை, கல்வியறிவின்மை, வீடற்ற தன்மை, அவநம்பிக்கை மற்றும் வாய்ப்பு இல்லாமை, அரசின் தவறான கொள்கைகள், சிலரின் கைகளில் சொத்து குவிப்பு மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மீறுதல்.

### 2. அரசியல் காரணிகள்:

- பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல்
- மக்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றாதது. ஆகியவற்றில் அரசின் தோல்வி

### 3. பிராந்திய காரணிகள்

- தனி நாடு கோரிக்கை: உதாரணம்: காலிஸ்தான்
- இனப் பிரிவினை உணர்வு: உதாரணம்: நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர்

## இந்தியாவில் தீவிரவாதம்

- 2021 ஆம் ஆண்டின் உலகளாவிய அமைதிக் குறியீட்டின்படி, 163 நாடுகளில் இந்தியா 135 வது இடத்தில் உள்ளது, இது 'குறைந்த அமைதி நிலையை' குறிப்பிடுகிறது. இந்தியாவில் தீவிரவாதம் என்பது அரசியலின் அடிப்படையில் உருவானது. இந்தியா எதிர்கொள்ளும் நான்கு வகையான பயங்கரவாதங்கள்:

1. இன-தேசிய பயங்கரவாதம்
2. மத பயங்கரவாதம்
3. இடதுசாரி பயங்கரவாதம்
4. போதைப்பொருள் பயங்கரவாதம்
5. இணையவெளி பயங்கரவாதம்

### 1. இன-தேசிய பயங்கரவாதம்

- டேனியல் பைமனின் கூற்றுப்படி, இனப் பயங்கரவாதம் என்பது இனத்தை காரணமாக கொண்டு, ஒரு துணை தேசிய இனக்குழு முன்னெடுக்கும் திட்டமிட்ட வன்முறை என வரையறுக்கப்படுகிறது. இந்த வகையான பயங்கரவாதம் பின்வருவனவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது:
  1. இந்தியாவிற்குள் அல்லது இந்தியாவிலிருந்து பிரிந்து அல்லது அண்டை நாட்டில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்குதல்,
  2. ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவிற்கு எதிரான கருத்துக்களை/பதில்களை தெரிவித்தல். உதாரணம்: வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிளர்ச்சியில் ஈடுபடும் பழங்குடி குழுக்கள்.
  3. ஒரு இனக்குழுவின் நிலையை இனக்குழுக்களை விட உயர்த்துதல்.

### 2. மத பயங்கரவாதம்

- பயங்கரவாதத்தின் இந்த வடிவம், மதநம்பிக்கைகளை செயல்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட மதக் குழுவை சார்ந்திருத்தல் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மதக் குழுக்களுக்கு எதிராக செயல்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது
- 2008 இல், பாகிஸ்தான் இஸ்லாமிய குழுவால் நடத்தப்பட்ட மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் நடக்கும் மத பயங்கரவாதத்திற்கு உதாரணம். மத பயங்கரவாதம் காரணமாகவே அதிகபட்ச பயங்கரவாத சம்பவங்களும், அப்பாவி பொதுமக்களின் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
- அதிநவீன மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல், தற்கொலை குண்டுதாரிகள், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களைக் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களால் கொலை செய்தல் மற்றும் கடத்தல், பணயக்கைதிகளை பிடித்து வைத்தல்,

மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மூலம் விமானத்தை வெடிக்கச் செய்தல் போன்ற செயல்களில் மத பயங்கரவாதிகள் ஈடுபடுகின்றனர்

- உதாரணம்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிளர்ச்சி, பஞ்சாபில் பயங்கரவாதம் – காலிஸ்தான் இயக்கம்

### 3. இடதுசாரி பயங்கரவாதம்

- பயங்கரவாதத்தின் இந்த வடிவம் தற்போதுள்ள அனைத்து சமூக-அரசியல் கட்டமைப்புகளும் பொருளாதார ரீதியாக சுரண்டும் தன்மை கொண்டவை மற்றும் வன்முறை வழிகளில் புரட்சிகரமான மாற்றம் அவசியம் என்ற பொருளாதார சித்தாந்தத்தின் அடிப்படையிலானது.
- மார்க்ஸ், ஏங்கல், மாவோ, லெனின் மற்றும் பிறரின் சித்தாந்தம் மட்டுமே சரியான பொருளாதாரப் பாதையாக இவர்களால் கருதப்படுகிறது. ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வன்முறை இந்தியாவில் இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

### 4. போதைப்பொருள் பயங்கரவாதம்

- இந்த வகையான பயங்கரவாதம் சட்டவிரோத போதைப்பொருள் போக்குவரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
- போதைப்பொருள்-பயங்கரவாதம் முக்கியமாக பொருளாதார காரணிகளால் தூண்டப்படுகிறது, ஏனெனில் இது பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் பெரும் தொகையை திரட்ட உதவுகிறது. வடமேற்கு இந்தியாவில் போதைப்பொருள் வன்முறை இதற்கு ஒரு உதாரணம்

### 5. இணையவெளி பயங்கரவாதம்

- இணையவெளி பயங்கரவாதம் என்பது இணையவெளியில், உள் மற்றும் வெளிப்புற வலையமைப்புகளில் இருந்து வரும் மின்னணு தாக்குதல்கள் என வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக இணையத்தில், பல்வேறு பயங்கரவாத ஆதாரங்களில் இருந்து பல்வேறு உந்துதல்களுடன் வெளிப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்தப்படுகிறது.
- இணைய பயங்கரவாதிகள் பொதுவாக தங்கள் இலக்குகளாக, ஒரு நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகள் அல்லது வணிக நடவடிக்கைகளின் உயர்தர கூறுகளை கருதுகிறார்கள். இந்த பயங்கரவாதிகளின் முக்கிய நோக்கம்: பெரிய அளவில், உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் இலக்குகளை அழித்து சேதத்தை ஏற்படுத்துவதாகும்.

### இணைய வெளிபயங்கரவாதத்திற்கான உந்துதல்கள்

- எதிரியின் செயல்பாட்டுத் திறன்களை அழிக்க, ஒரு அமைப்பு/தேசம் அல்லது கூட்டணியின் நற்பயரை அழித்தல் அல்லது தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

- தாக்குதலுக்கு ஆளானவர்களை சம்மதிக்க வைப்பது, அவர்கள் தங்கள் இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கக் கூடியவர்கள் என்பதை அவர்களை பின்பற்றுவவர்களுக்கு நிரூபித்துக் காட்ட.

### இணைய வெளி தீவிரவாத தாக்குதலின் வகைகள்

- இணையவெளி பயங்கரவாதத் திறன்களை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்;
  1. எளிய, கட்டமைக்கப்படாதது
  2. முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டது
  3. சிக்கலான-ஒருங்கிணைந்தது

### இணைய வெளி தீவிரவாத தாக்குதல்களில் 5 முக்கிய வகைகள் உள்ளன

1. ஊடுருவல் : இந்த வகையான தாக்குதல்கள் அணுகலைப் பெறுதல் அல்லது கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளுக்குள் ஊடுருவி தகவல்களைப் பெற அல்லது மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறை மிகவும் பொதுவானது மற்றும் அதிக வெற்றி விகிதத்துடன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
2. அழிவு
  - இந்தத் தாக்குதல் முறையானது கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளுக்குள் ஊடுருவி கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல் அல்லது அவற்றை அழிப்பது போன்ற முக்கிய நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது.
  - அத்தகைய தாக்குதலின் விளைவுகள் பேரழிவு தரக்கூடியதாக இருக்கலாம். தாக்குதல்களின் தீவிரத்தைப் பொறுத்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்படாத நேரத்திற்கு செயல்படாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
3. தவறான தகவல் : ஒரு குறிப்பிட்ட இலக்குக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வதந்திகள் அல்லது தகவலைப் பரப்புவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. வதந்திகள் உண்மையான இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இதுபோன்ற தாக்குதல்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது தேசத்திலோ அல்லது அமைப்பிலோ, கட்டுப்படுத்த முடியாத குழப்பத்தை ஏற்படுத்தும்.
4. சேவை மறுப்பு
  - சேவை மறுப்பு தாக்குதல்கள் அல்லது DOS தாக்குதல்கள் மிகவும் பரவலாக அறியப்படும் தாக்குதல்களுல் பொதுவான தாக்குதலாகும். இத்தகைய தாக்குதல்களின் தாக்கம் இணையவழி வணிகம் மூலம் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கிறது.
  - பொது இணையதளங்களும் சில சமயங்களில் இணைய வெளி பயங்கரவாதிகளின் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகின்றன.
5. இணைய தளங்களை சிதைத்தல்
  - பாதிக்கப்பட்டவர்களின் இணைய தளங்களைச் சிதைப்பதற்காகவே இந்த வகையான தாக்குதல் நடத்தப்படுகிறது. இணைய வெளிப் பயங்கரவாதிகளின் பிரச்சாரம் அல்லது விளம்பர

நோக்கங்களுக்காகச் செய்திகளைச் சேர்ப்பதற்காக வலைத்தளங்களை முழுவதுமாக மாற்றலாம். அவை அகற்றப்படுவதற்கு அல்லது அதே போன்ற செய்திகளைக் கொண்ட பிற இணையதளங்களுக்குப் பயனர்களை திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்.

## பயங்கரவாதத்தின் விளைவுகள்

### 1. பொருளாதாரம்

- பருமப் பொருட்களின் அழிவு
- இது சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது
- இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் திறன், சுற்றுலா போன்றவற்றை பாதிக்கிறது.

2. அரசியல்: இது சமூக-அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது, வகுப்புவாத உணர்வை வளர்க்கிறது மற்றும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.

3. வளர்ச்சி: பயங்கரவாதம் காரணமாக பாதுகாப்பின்மை அதிகமாக இருப்பதால், ஆயுதம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் தொடர்ச்சியான நவீனமயமாக்கலுக்கு நிதி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

### 4. இடம்பெயர்வு

## பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான இந்தியாவின் முன்னெடுப்புகள்

### 1. சர்வதேச அளவில்

- அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் குற்றமாக்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்கக் கூடிய, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான ஒப்பந்தத்தை (CCIT) இந்தியா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழிந்துள்ளது. இது பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது.
- 'அனைத்து மனித உரிமைகளையும் அனுபவிப்பதில் பயங்கரவாதத்தின் விளைவுகள்' என்ற மனித உரிமைகள் குழுவின் 34/8 தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்துள்ளது.

### 2. தேசிய அளவில்,

1. இந்தியா பல சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றில் சில,

- தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008
- சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967

2. தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம், 2015 போன்ற கொள்கை முன்னெடுப்புகள்

3. சரணடையும் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் புதிய மறுவாழ்வு கொள்கையை வகுத்துள்ளது.

### 3. பயங்கரவாதத்தை சமாளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பு

- மாநிலங்களின் சிறப்பு அனுமதியின்றி, நாடு முழுவதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை கையாள தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அதிகாரம் உள்ளது.
- NATGRID (National Intelligence Grid) என்பது உளவுத்துறை பகிர்வு வலையமைப்பு ஆகும், இது அரசாங்கத்தின் பல்வேறு முகமைகள் மற்றும் அமைச்சகங்களின் தனிப்பட்ட தரவுத்தளங்களில் இருந்து பெறப்படும் தரவுகளை ஒருங்கிணைக்கிறது.
- தேசிய பாதுகாப்பு படை (NSG) உள்நாட்டுக் குழப்பங்களுக்கு எதிராக மாநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகிறது.
  1. பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) என்பது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமைக்கப்பட்ட ஒரு சிறப்புக் காவல் படையாகும். இது மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
  2. புலனாய்வு முகமைகள்:
    - புலனாய்வுப் பணியகம் (உள் புலனாய்வு நிறுவனம்)
    - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (வெளிப்புற புலனாய்வு நிறுவனம்)

### இந்தியாவில் வகுப்புவாதம் மற்றும் விளைவு

- வகுப்புவாதம் என்பது, ஒருவரின் சமூகத்துடனான வலுவான பற்றுதலைக் குறிக்கிறது. இந்தியாவில், வகுப்புவாதம் ஒருவர் தனது மதத்தின் மீதான ஆரோக்கியமற்ற பற்றுதல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

### வகுப்புவாதத்தின் முக்கிய பண்புகள்

1. இது ஒரு கருத்தியல் தர்க்கம்.இது மக்களிடையே போட்டி, வன்முறை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.மற்ற மதங்கள் மீது தீவிர வெறுப்பு பிரச்சாரம்,தனது மதத்தையே உயர்ந்ததாகக் கருதுவது,
2. பிற மதங்கள் மற்றும் அவற்றின் விழுமியங்களை ஒழிப்பதை நோக்கிச் செயல்படுதல்.பிற மதம் மற்றும் நம்பிக்கையை சேர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்துவது உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளைப் பயன்படுத்துதல்.

### வகுப்புவாதத்தின் வளர்ச்சிக்கான காரணங்கள்

- நமது சமூகத்தின் வர்க்கப் பிளவுகள் மற்றும் நமது பொருளாதாரத்தின் பின்தங்கிய நிலை.முஸ்லீம் மற்றும் இந்துக்களிடையே வர்த்தகம், வேலை மற்றும் தொழில்துறைக்கான போட்டி.

- சிறுபான்மை சமூகத்தினர் பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதால் வகுப்புவாதத்திற்கு ஆதரவைக் கோருகின்றனர் மற்றும் இது பெரும்பான்மை சமூகத்தின் வகுப்புவாத போக்குகளை அதிகரித்தது.
- திருப்திபடுத்தும் கொள்கை; சாதி அரசியல்; வாக்கு வங்கி அரசியல்.

#### வகுப்புவாதத்தின் வளர்ச்சி

- நவீன இந்தியாவில் வகுப்புவாதம் 1905 இல் வங்கப் பிரிவினை மற்றும் இந்திய அரசு சட்டம், 1909 இன் கீழ் தனித்தொகுதி (பிரித்தானம் கொள்கை) என்ற அம்சம் ஆகியவற்றில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது.
- ஆங்கில அரசு 1932 இல் வகுப்புவாரி கொள்கை மூலம் பல்வேறு சமூகங்களை சமாதானப்படுத்தியது. இக்கொள்கை காந்தியடிகள் மற்றும் பிறரிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.
- காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் இந்திய சமூகம் மாறியதன் விளைவாகவும், அதற்கு எதிராகப் போராட வேண்டியதன் விளைவாகவும் வகுப்புவாத உணர்வு எழுந்தது.

#### 4. அரசியல் சூழல்

- வகுப்புவாத அடிப்படையில் வாக்களித்தல்: வாக்காளர்கள் பொதுவாக வகுப்புவாத அடிப்படையில் வாக்களிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதிநிதிகள் தங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர் மற்றும் தேசிய நலன்களைப் புறக்கணிக்கின்றனர். இந்த நிலை நாட்டின் மக்களாட்சியின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.

#### இந்தியாவின் மோசமான வகுப்புவாத வன்முறைகள்

1. இந்தியப் பிரிவினை, 1947
2. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 1984
3. 1989 இல் காஷ்மீர் இந்து பண்டிதர்களின் வெளியேற்றம்
4. அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, 1992
5. அசாம் வகுப்புவாத வன்முறை, 2012
6. முசாபர்நகர் வன்முறை, 2013
7. கோயம்புத்தூர் கலவரம், 2016
8. வட இந்திய கலவரங்கள், 2017
9. டெல்லி கலவரம், 2020.
10. ஷிவமோகா கலவரம், 2022

## வகுப்புவாதம் தேசத்தின் ஒற்றுமையைப் பாதிக்கும்

1. வகுப்புவாதம் தேச நலனை விட சுயநலனை முதன்மைப்படுத்துகிறது. பலவீனமான தேசியவாதம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உடைக்கிறது.
2. அரசியல் போட்டி, சமூக குழுவாதம் மற்றும் பொருளாதார வெறுப்பு ஆகியவை வகுப்புவாதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. வகுப்புவாதமானது இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் திறன் கொண்டது.
3. வகுப்புவாத அடிப்படையில் வாக்களிப்பது: வாக்காளர்கள் பொதுவாக வகுப்புவாத அடிப்படையில் வாக்களிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதிநிதிகள் தங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் தேசிய நலன்களைப் புறக்கணிக்கிறார்கள்.
4. இந்தியாவில், கடந்த நூற்றாண்டு முழுவதும், வகுப்புவாத சக்திகள் அரசியல் மைய நிலையை கைப்பற்ற முயன்றனர். பல்வேறு வழிகளில் அவர்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயன்றனர். இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் மதச்சார்பற்ற அடித்தளங்களை நசுக்க முயன்றனர்.
5. இது மாநிலத்தில் அரசியல் மற்றும் சமூக பதட்டங்களுக்கு ஊக்குவிப்பாக உள்ளது.
6. இது நாட்டில், மக்கள், சமூகங்களின் குழுக்கள் அல்லது மாநிலங்களின் குழுவிற்கு இடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது.
7. நாட்டில், வகுப்புவாத சக்திகள் தங்கள் வகுப்புவாத சக்திகளை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. அவர்கள் தங்கள் மதத்தைப் பிரசங்கம் செய்ய முயல்கிறார்கள் மற்றும் பிற மதங்களை சந்தேகிக்க முனைகிறார்கள். இது தேசத்தின் ஒற்றுமையை பாதிக்கிறது.
8. இது சமூகத்தின் பல்வேறு மதப் பிரிவினரிடையே வெறுப்பை ஏற்படுத்துவதுடன், நமது சமூகத்தின் அமைதியான சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கிறது.
9. இரு மதங்களுக்கிடையிலான பதட்டங்கள் மற்றும் மோதல்கள் தேசத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்துகின்றன.
10. வடகிழக்கு இந்தியாவில் மத ஈடுபாடு, வடகிழக்கு இந்தியாவில் பல தசாப்தங்களாக போர்க்குணமிக்க பிரிவினைவாத இயக்கங்களுக்கிடையில் இனப் பிளவுகளை வலுப்படுத்துவதில் பெருகிய பங்கை வகிக்கிறது.
11. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை மற்றும் இரு தேசக் கோட்பாடு போன்ற பிரிட்டிஷ் நடவடிக்கைகள் இந்து மற்றும் முஸ்லிம்களிடையே வகுப்புவாத உணர்வுகளை ஏற்படுத்தின. இது சுதந்திரத்திற்குப் பிறகு, இருவருக்கும் இடையே வகுப்புவாத பிரிவினையை தூண்டியது.
12. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இந்த வன்முறைச் செயல்களில், மதம் மாறிய கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக

இந்து மதத்திற்கு மாற்றுதல், அச்சுறுத்தும் இலக்கியங்களை விநியோகித்தல் மற்றும் கிறிஸ்தவர்களின் கல்லறைகளை அழித்தல் ஆகியவை அடங்கும்.

13.முஸ்லீம் தீவிரவாதிகளால், இந்து கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது சமீபகாலமாக பல தாக்குதல்கள் நடந்துள்ளன. சமீபத்தில் இந்துக்கள் மீது முஸ்லிம் கும்பல் நடத்திய தாக்குதல்களில் மராட் படுகொலை (Marad massacre), கோத்ரா ரயில் எரிப்பு (Godhra train burning )போன்றவை அடங்கும்.

14.பிரதமர் திருமதி. இந்திரா காந்தியை அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்கள் படுகொலை செய்தது, சீக்கியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது.

15.அகதிகள் பிரச்சினை என்பது வகுப்புவாதத்தால் தூண்டிவிடப்பட்ட வன்முறையின் மற்றொரு பரிமாணமாகும்.அது நாடுகளுக்கு கிடையிலானதாக இருந்தாலும் சரி அல்லது நாட்டிற்குள் இருந்தாலும் சரி.

16.வகுப்புவாத வன்முறை – தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்:

- இந்தியப் பிரிவினை, 1947
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள், 1984
- 1989ல் காஷ்மீர் இந்து பண்டிதர்களை இன அழிப்பு செய்தல்
- அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, 1992
- அசாம் வகுப்புவாத வன்முறை, 2012
- முசாபர்நகர் வன்முறை, 2013.

17. சமூக கட்டமைப்பு: சமூகத்தில் பல்வேறு மதப் பிரிவினரிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது மற்றும் நமது சமூகத்தின் அமைதியான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கிறது.

18. வகுப்புவாத வன்முறை: நாட்டின் பல பகுதிகளில் வகுப்புவாத கலவரங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

19. பொருளாதார வீழ்ச்சி:

- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைதியான சூழலில் மட்டுமே நடைபெற முடியும். வகுப்புவாதம், சகிப்பின்மை மற்றும் வன்முறை சூழ்நிலையை உருவாக்குகிறது. இது பொருட்கள் மற்றும் மூலதனத்தின் இடம் பெயர்தலை தடுக்கிறது.
- உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து உழைப்பின் ஓட்டம் உற்பத்தி செய்யாத நடவடிக்கைகளுக்கு திசை திருப்பப்படுகிறது; இச்சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக பொதுச் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
- அந்நிய முதலீட்டாளரிடமிருந்து நாட்டின் மீதான முதலீட்டு அணுகுமுறை எச்சரிக்கையாக இருக்கும்; அவர்கள் அதிக வகுப்புவாத நடவடிக்கை உள்ள நாடுகளைத் தவிர்க்க முனைகிறார்கள். ஏனென்றால் தங்கள் முதலீட்டை இழக்கும் அபாயத்தை விரும்ப மாட்டார்கள்.

## வகுப்புவாதத்தைத் தடுப்பதில் முன்னோக்கிய பாதை

- பயங்கரவாதத்தை சமாளிக்க விரிவான அணுகுமுறை தேவை. அரசாங்கம், பாதுகாப்பு முகமை, குடிமையியல் சமூகம் மற்றும் ஊடகங்கள் என அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் பங்களிப்பு தேவைப்படுகிறது.
- 1. அரசியல்: பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- 2. சட்டம்: பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான சட்டங்கள் தேவை மற்றும் விரைவு நீதிமன்றங்கள் 3-4 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.
- 3. மாநில காவல்துறையை வலுப்படுத்துதல், அவர்களின் பயிற்சி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு, விசாரணை மற்றும் இயக்கத்திற்கான நவீன உபகரணங்களை வழங்குதல்.
- 4. பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் அல்லது குறைப்பதில் நாடுகளுக்கிடையேயான உளவுப் பகிர்வு முக்கியமானது
- 5. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிரான உலகளாவிய தடைகள்.
- 6. 2018 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட ஐ.நா.வின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துதல்.
- 7. பொதுமக்கள்: பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் சமய நல்லிணக்கத்தை பின்பற்றி, அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

### 1. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி என்பது தனிப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குதல் ஆகும். பயங்கரவாதிகளும் பயங்கரவாத அமைப்புகளும் தங்களின் நிதி தேவைக்காக அவர்கள் அணுகக்கூடிய எந்தவொரு பண வளத்தையும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது போதைப் பொருட்கள் முதல் கறுப்புச் சந்தை எண்ணெய் விநியோகம் வரை இருக்கலாம்.
- நாட்டில் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க நடவடிக்கைகள்:
  1. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967: இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாக கொண்ட தீவிரவாத எதிர்ப்புச் சட்டமாகும்.
  2. தேசிய புலனாய்வு அமைப்பில் பயங்கரவாத நிதி மற்றும் போலி பணம் பிரிவு உருவாக்கப்பட்டது.
  3. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து மாநில காவல்துறை பணியாளர்களுக்கு பயிற்சினிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

### 2. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF)

- FATF என்பது 1989 இல் பாரிஸில் (பிரான்ஸ்) G7 உச்சி மாநாட்டின் போது நிறுவப்பட்ட, அரசுகளுக்கிடையேயான கொள்கை உருவாக்கும் அமைப்பாகும். பணமோசடி மற்றும்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்து சர்வதேசதரத்தை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. FATF இரண்டு பட்டியல்களைக் கொண்டுள்ளது:

1. சாம்பல் பட்டியல்: பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பணமோசடியை ஆதரிப்பதற்கான பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் நாடுகள் FATF சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது.
2. கறுப்புப் பட்டியல்: ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் அல்லது பிரதேசங்கள் (NCCTs) என அறியப்படும் நாடுகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. FATF தொடர்ந்து, நாடுளைச் சேர்த்து அல்லது நீக்கி கறுப்புப் பட்டியலைத் திருத்துகிறது.

### 3. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA)

- தனிநபர்கள் மற்றும் சங்கங்களின் சில சட்டவிரோதச் செயல்களை மிகவும் திறம்பட தடுப்பதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளைக் கையாள்வதற்கும் இது இயற்றப்பட்டது. 2004, 2008, 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான சில விதிகளைச் சேர்க்க இது திருத்தப்பட்டது.

#### முக்கிய விதிகள்

1. இந்தியர் மற்றும் வெளிநாட்டினர் இருவர் மீதும் தாக்கல் செய்யலாம்.
2. இந்தியாவிற்கு வெளியே குற்றம் செய்தாலும் இது பொருந்தும்.
3. கைது செய்யப்பட்ட பிறகு அதிகபட்சமாக 180 நாட்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்.
4. விசாரணை 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், குற்றம் சாட்டப்பட்டவர் இயல்பான பிணைக்குத் தகுதியுடையவர்.
5. UAPA இன் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை நடத்துகிறது.

### 4. வகுப்புவாதத்தைத் தடுப்பதில் தேசிய ஒருங்கிணைப்பு குழு (National Integration Council – NIC) வின் பங்கு:

- வகுப்புவாதம், சாதிவாதம், பிராந்தியவாதம் மற்றும் மொழிவாதம் ஆகியவற்றின் தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்காக NIC உருவாக்கப்பட்டது.
- குழுவின் முக்கிய பணியானது தேசிய ஒருங்கிணைப்பு பிரச்சனையை அதன் அனைத்து அம்சங்களிலும் ஆராய்ந்து, அதை சமாளிக்க தேவையான பரிந்துரைகளை வழங்குவதாகும்.

### 5. வகுப்புவாத வன்முறையில் காவல்துறையின் பங்கு

1. பிரச்சனையில் ஈடுபடுபவர்களை கைது செய்தல்.
2. பொதுச் சொத்துகளை கொள்ளை மற்றும் தீ வைப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாத்தல்.
3. ஒரு இடத்தில் குவியும் கலகக்காரர்களை கலைத்தல்.

## 6. வகுப்புவாதத்தை சமாளிக்க இந்தியா எடுத்த நடவடிக்கைகள்

1. அடிப்படைக் கடமை: பிரிவு 51A(e): மதம், மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்.
2. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறது.
3. வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைகளைத் தடுக்கும் (நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான அணுகல்) மசோதா, 2011 நாடாளுமன்றத்தில் காலாவதியானது. மத நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவை அமைக்க இம்மசோதா வகை செய்தது .
4. சச்சார் குழு (2005): மதம், சாதி, பாலினம் மற்றும் உடல் திறன் போன்ற அனைத்து தனிப்பட்ட பாகுபாடுகளையும் தீர்க்கும் வழிமுறைக்காக 2010 இல் சம வாய்ப்பு ஆணையத்தை (EOC) அமைக்க பரிந்துரைத்தது.
5. ரங்கநாத் மிஸ்ரா குழு: மத மற்றும் மொழி சிறுபான்மையினரிடையே சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளை பரிந்துரைத்தது.

## 7. வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கான பரிந்துரைகள்

1. வகுப்புவாதக் கட்சிகளை ஒழித்தல்: மத நம்பிக்கையில் மூழ்கியுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசால் தடை செய்யப்பட அல்லது ஒழிக்கப்பட வேண்டும்.
2. கடந்த கால பாரம்பரியத்தை பரப்பதல்: நாட்டின் நலனைக் காக்க இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து செயல்பட்ட வரலாற்றின் பெருமைமிகு தருணங்களை நினைவுபடுத்துவதன் மூலம் தேசிய உணர்வுகளை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
3. வெவ்வேறு மதத்தினரிடையேயான திருமணம்: ஒவ்வொரு வட்டாரத்திலும் இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற வகையான சங்கங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் நெருங்கி பழகுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். பல்வேறு மதத்தினரிடையேயான சமூக இடைவெளியைக் குறைக்கும் வகையிலான வெவ்வேறு மதத்தினரிடையேயான திருமணங்களை நடைமுறைப்படுத்த இது அவர்களுக்கு உதவக்கூடும்.